



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 45]

CHENNAI, WEDNESDAY, NOVEMBER 6, 2019
Aippasi 20, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part VI—Section 2

Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

	<i>Pages.</i>
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS	
Loss of Certificates	112-143

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:—

C.N.C. Number	Name of the Candidate and Institution	Register Number and Certificate Number	Month and Year	Details of Examination	Reference Number and Date
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/99/2019.					
	Prashanadevi, P. 26-03-1988	430096 JE 961363	February 2007	TEJ First Class	கடித எண் 100855/டீடி(3)/2019, 17-10-2019.
		514124 JA 0204671	February 2015	TTJ First Class with Distinction	Do.
		514124 SC 0804219	February 2015	TES First Class with Distinction	Do.
		213849 SC 0826507	February 2016	TTS First Class with Distinction	Do.
No. VI(2)/100/2019.					
	Jayasri, A. 13-07-1998	797851 GTE 170762	August 2017	TES First Class with Distinction	கடித எண் 123088/டீடி(3)/2019, 17-10-2019.

K. விவேகானந்தன்,

தலைவர்,
தேர்வு வாரியம்,
சென்னை-600 025.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)

No. VI(2)/101/2019.

Ramnad:

1.	Gangadevi, R.	091269	March 2015	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
2.	D. Vivek	458361	March 2003	Do.	Do.
3.	Suresh, M.	098971	March 2014	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Ramnad—Cont.					
4.	Manimaran, N.	101700	March 2015	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
Chennai:					
5.	Krishnapriya, S.	572162	March 2004	Do.	Do.
6.	S. Padma	572162	2012	Do.	Do.
7.	Rgnatius Hemanth Nithin, S.	796949	March 2015	Do.	Do.
8.	Christina Amanda, P.	638190	March 2007	Do.	Do.
9.	Kathiresan, G.	706958	March 2010	Do.	Do.
10.	S Sharmila Christy	772245	March 1996	Do.	Do.
11.	Chandrasekar, J.	708593	March 2010	Do.	Do.
12.	Vishali, R.	4797842	March 2019	Do.	Do.
13.	Jothi, S.	800079	March 2016	Do.	Do.
14.	Ushanthan, S.	770701	March 2013	Do.	Do.
15.	Hari Haran, P.	760127	March 1996	Do.	Do.
16.	Nivetha, R.	1653804	March 2010	Do.	Do.
17.	Komal, K.	890600	2000	Do.	Do.
18.	Prita Ganesan	638022	March 2007	Do.	Do.
19.	S. Bala	111441	June 2006	Do.	Do.
20.	Santhosh Kumar, M.	746243	March 1998	Do.	Do.
21.	Saravanan, S.	792018	March 2016	Do.	Do.
22.	Sujan Premkumar	760761	March 1997	Do.	Do.
23.	SC. Suresh	724031 } 610590 }	September 1993 } March 1993 }	Do.	Do.
24.	Rahul, RS.	022101	March 2014	Do.	Do.
Nagercoil:					
25.	K Kingston Yesudhas	103023	March 2011	Do.	Do.
26.	Shalini, R.	1007656	March 2018	Do.	Do.
27.	Evlin Nisha, C.	112314	March 2010	Do.	Do.
28.	Juistin, G.	657663	March 1992	Do.	Do.
29.	Sunilkumar, S.	511582	March 2001	Do.	Do.
30.	Bharathi, R.	116581	March 2009	Do.	Do.
31.	Nancy, J.	116581	March 2002	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Nagercoil—Cont.					
32.	Edwin Edison, J.	503232	March 2018	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
33.	T Priyatharhini	016810	March 2014	Do.	Do.
34.	Pepsuwa Tresa	025981	March 2013	Do.	Do.
35.	Ajitha, D.	1014601	March 2018	Do.	Do.
36.	Suganya, P.	115120	March 2010	Do.	Do.
37.	Ajitha, L.	102482	March 2006	Do.	Do.
38.	Achumol, SV.	019748	March 2013	Do.	Do.
39.	S Anubha Sherin	300213 104978 916809	June 2006 March 2004 March 2006	Do.	Do.
40.	John Wellasly, P.	604127	March 1990	Do.	Do.
41.	MS Nishand	022521	March 2016	Do.	Do.
42.	Jackqulin, T.	002402	March 1994	Do.	Do.
Sivagangai:					
43.	Maheswaran, K.	117799	March 2016	Do.	Do.
44.	R Samayarani	646228	March 1994	Do.	Do.
45.	V Vijaya Geetha	6396521	March 1993	Do.	Do.
46.	Rajeswari, T.	173372	March 2008	Do.	Do.
Thiruvallur:					
47.	Vinayagam, C.	849918	March 2001	Do.	Do.
48.	Ajithkumar, V.	151920	June 2016	Do.	Do.
49.	Nancy, CK.	556364	March 2005	Do.	Do.
50.	Prabhakaran, BS.	697541 179974	March 2009 June 2009	Do.	Do.
51.	R. Datachayani	722974	March 2010	Do.	Do.
52.	Manoj, R.	4796814	March 2019	Do.	Do.
53.	Raju, M.	744521	March 2014	Do.	Do.
54.	Mohammed Rafis	742006	March 2014	Do.	Do.
55.	Karthikeyan, VE.	764820	March 2013	Do.	Do.
56.	Magesh, C.	730424	March 2010	Do.	Do.
57.	Vijayakumar, C.	758192	March 2013	Do.	Do.
58.	Prabu, N.	806290	March 2000	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Vellore:					
59.	Menahil, A	609244	March 2009	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
60.	R. Samraj	649559	March 1991	Do.	Do.
61.	Gandhimathi, S.	636153	March 2010	Do.	Do.
62.	Aravinthan, B.	651161	March 2014	Do.	Do.
63.	Vijayalakshmi, J.	556283	March 2007	Do.	Do.
Madurai:					
64.	R. Sathishkumar	4192456	March 2019	Do.	Do.
65.	S. Aboobacker Sidhiq	572745	March 1997	Do.	Do.
66.	Saravanan, M.	234428	March 2009	Do.	Do.
67.	Rahim Bhsha	194360	March 2015	Do.	Do.
68.	Abi Jenisha, S.	176493	March 2016	Do.	Do.
69.	Sathya Priya, R.	239304	March 2012	Do.	Do.
70.	Mubeen Banu, SA.	298734	March 2010	Do.	Do.
71.	S. Banu Priya	15517	March 2012	Do.	Do.
72.	Revathi, T.	221435	March 2007	Do.	Do.
73.	Kaleeswari, R.	243457	March 2011	Do.	Do.
74.	Induja, A.	238581	March 2011	Do.	Do.
75.	Deepan, J.	209950 } 118437 }	March 2006 } June 2006 }	Do.	Do.
76.	Rajchitra, U.	229172	March 2008	Do.	Do.
77.	Nageshwari, NC.	184507	March 2014	Do.	Do.
78.	Aswin, D.	185995	March 2016	Do.	Do.
Vellore:					
79.	Sivagami, A.	733285	March 2017	Do.	Do.
80.	Tamilselvam, N.	3699034 (+1)	March 2018	Do.	Do.
81.	Santhosh Kumar, J.	675171	March 2014	Do.	Do.
82.	Tamilselvan, N.	4684849	March 2019	Do.	Do.
83.	K. Nallandi	721089	App 186	Do.	Do.
84.	M. Gomathi	721089	March 2002	Do.	Do.
85.	Mohammed Affan, P.	685615	March 2015	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
86.	Dhasthagiri F.	2811526	March 2018	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
87.	Ganesh, G.	614374	March 2009	Do.	Do.
88.	Balaji, K.	673112	March 2011	Do.	Do.
89.	Muthukumari, M.	527036	March 2006	Do.	Do.
90.	Aravind, T.	669250	March 2011	Do.	Do.
91.	Rajeswari, P.	847066	March 2002	Do.	Do.
92.	Avinash, J.	672305	March 2015	Do.	Do.
93.	Gnana Prakash, RG.	503461	March 2004	Do.	Do.
94.	M. Mustak Ahamed	707558	April 1983	Do.	Do.
95.	Nivetha, S.	669487	March 2016	Do.	Do.
96.	Mathew Paul, PD.	759844 } 958733 }	March 1991 } March 1992 }	Do.	Do.
97.	Anitha, P.	730833	March 2012	Do.	Do.
98.	Mouli, S.	668192	March 2015	Do.	Do.
99.	Sindhu, G.	577166	March 2008	Do.	Do.
Thiruvannamalai:					
100.	Giridharan, T.	616077 } 219607 }	March 2010 } June 2011 }	Do.	Do.
101.	A. Kalpana	627818	March 2013	Do.	Do.
102.	Leenus Playiya, Y.	1666657	March 2018	Do.	Do.
103.	Selvan, M.	555896	March 2008	Do.	Do.
104.	Duraipandi, P.	682205	March 2017	Do.	Do.
Tuticorin:					
105.	Sathishnathan, M.	4065589	March 2019	Do.	Do.
106.	K. Karthika	146689	March 2005	Do.	Do.
107.	Mani Muthu Raj, P.	1074792	March 2018	Do.	Do.
Tirunelveli:					
108.	A. Maria Merlin	518960	March 2000	Do.	Do.
109.	Pavalakodi, Y.	142992	March 2004	Do.	Do.
110.	S. Sornakumari	123969	March 2005	Do.	Do.
111.	Ramesh, P.	133330	March 2011	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Tirunelveli—Cont.					
112.	Vinesha, A.	143696	March 2012	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
113.	A. Muthuramalingan	621277	March 1994	Do.	Do.
114.	Rajeswari, C.	051624	March 2016	Do.	Do.
115.	Sabeena, K.	041644	March 2016	Do.	Do.
116.	Vel Sumathi, M.	123156	March 2018	Do.	Do.
117.	Praseetha, S.	1060025	March 2018	Do.	Do.
118.	R. Anna Poorani	146188	March 2010	Do.	Do.
119.	Mohammed Iqbal, VB.	055471	March 2013	Do.	Do.
120.	Sahaya Anto Rabik, J.	040309	March 2013	Do.	Do.
121.	Annalakshmi, P.	059758	March 2015	Do.	Do.
122.	David Varghese, P.J.	049292	March 2014	Do.	Do.
123.	S. Sathya Lakshmi	539030	March 2002	Do.	Do.
124.	Esakkidurai, M.	126143	March 2012	Do.	Do.
125.	Nambi Krishnan, M.	060502	March 2017	Do.	Do.
126.	Prabhu Vickneswaran, M.	056372	March 2014	Do.	Do.
127.	Bismi Banu, B.	139396	March 2008	Do.	Do.
Nagercoil:					
128.	Dhaneesh, SK.	030250	March 2013	Do.	Do.
129.	B. Nirmala Jaya Sheeba	420307	March 2003	Do.	Do.
130.	Thanapriya, KL.	028230	March 2013	Do.	Do.
131.	T. Mama Agnes Rose	515342	March 1999	Do.	Do.
132.	Karson Niio, F.	031187	March 2016	Do.	Do.
133.	Vinothni, R.	032766	March 2014	Do.	Do.
134.	I. Dharshini	062981	March 2016	Do.	Do.
135.	A. Mandhiram	615003	March 1994	Do.	Do.
136.	M. Anitha	514647	March 2001	Do.	Do.
Theni:					
137.	B. Rudhra Devi	1843146299(+1)	March 2018	Do.	Do.
138.	Sugumar, M.	658722	March 1994	Do.	Do.
139.	Sooriya, M.	200055	March 2007	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Theni—Cont.					
140.	A. Kalaiarasi	217828	March 2009	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
141.	Gopisankar, S.	576511	March 2001	Do.	Do.
Chennai:					
142.	Paul Girish, R.	918041	March 2002	Do.	Do.
143.	Rakhee, U.	828823	March 1999	Do.	Do.
144.	Anandharaman, K.	801155	March 2013	Do.	Do.
145.	Arokia Mary, P.	730239	March 2013	Do.	Do.
146.	M. Krishna Kaushik	808078	March 2014	Do.	Do.
147.	Udhaya Kumar, S.	809809	March 2013	Do.	Do.
148.	Gopirajan, N.	647556	March 2008	Do.	Do.
149.	Sheela, M.	737650	March 2010	Do.	Do.
150.	Vishal Gokul, A.	803513	March 2015	Do.	Do.
Thirumangalam:					
151.	Mareeswari, T.	175054	March 2017	Do.	Do.
Nagercoil:					
152.	Rajasulogini	600173	March 1981	Do.	Do.
153.	S. Suji	104605	March 2005	Do.	Do.
154.	Anston Gehard, L.	035315	March 2017	Do.	Do.
155.	Anusha, AI.	010967	March 2016	Do.	Do.
156.	A. Josephin Joan Jeeva	601224	March 1991	Do.	Do.
157.	Sunil, D.	504654	March 2001	Do.	Do.
158.	P. Maheswari	800245	March 1989	Do.	Do.
159.	Mithun Justin, J.	1003434	March 2018	Do.	Do.
160.	Everestin Jose, F.	652996	March 1992	Do.	Do.
161.	D. Ashna Shalu	028292	March 2014	Do.	Do.
162.	Joseph Nishanth, J.	030842	March 2014	Do.	Do.
163.	Sushimitha, MM.	117404	March 2018	Do.	Do.
164.	Athiban, T.	030093	March 2014	Do.	Do.
165.	Ajith, A.	034121	March 2016	Do.	Do.
166.	Rajamonickom, R.	029186	March 2017	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Nagercoil—Cont.					
167.	Thanga Monisha, A.	853667	March 2015	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
168.	Sindhu, T.	119585	March 2007	Do.	Do.
Madurai:					
169.	P. Dhanalaksmi	665561	March 1994	Do.	Do.
170.	Mangaleshwaran, N.	174502	March 2013	Do.	Do.
171.	Thangamuthiah, A.	497157	March 2003	Do.	Do.
172.	Karuppasamy, S.	164288	March 2016	Do.	Do.
173.	P. Kumar	702186	March 1992	Do.	Do.
174.	P. Kumar	899086	September 1992	Do.	Do.
175.	Gokila Priya, S.	244332	March 2012	Do.	Do.
176.	Viswanathan, T.	164523	March 2013	Do.	Do.
177.	P. Pethanan	1168047	March 2018	Do.	Do.
178.	C. Karthikeyan	179272	March 2015	Do.	Do.
179.	Sadamoorthi, P.	168495	March 2017	Do.	Do.
180.	Thaymoor Musraff, IA.	174624	March 2015	Do.	Do.
181.	N. Deepa	564860	March 1998	Do.	Do.
182.	M. Harishma	179810	March 2017	Do.	Do.
183.	M. Kartheeswari	176840	March 2013	Do.	Do.
184.	Allwin Ebenezer, S.	239930	March 2010	Do.	Do.
185.	M. Jothi	157690	March 2014	Do.	Do.
Private:					
186.	Mahesh Kumar, E.	109471	June 2016	Do.	Do.
187.	Vijayasekar, T.	273414	June 2004	Do.	Do.
188.	John Paulraj Samvel, G.	829349 823949	March 1993 September 1996	Do.	Do.
189.	G. John Peter	705960	March 1985	Do.	Do.
190.	C. Anifica	719189	March 2016	Do.	Do.
191.	Harshini Sri, R.	804412	March 2015	Do.	Do.
192.	Guhaspuran, G.	754041	March 2016	Do.	Do.
193.	Madhumitha, C.	833650	March 2016	Do.	Do.
194.	Selvakumar, P.	076609	March 2016	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Private—Cont.					
195.	Jerisha, C.	1006350	March 2018	மேல்நிலைக் கல்வி	ந.க. எண் 120341/எச்6/2019, 16-10-2019.
196.	Sanjeevi, BM.	742400 966464	March 1988 March 1989	Do.	Do.
Ramnad:					
197.	G Madankumar	547001	March 2001	Do.	Do.
198.	R Thirukumar	172010	March 2010	Do.	Do.

செ. அமுதவல்லி,

செயலாளர்,
மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுமம் மற்றும்
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை-600 006.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)

No. VI(2)/102/2019.

Thaticorin:

1	Geetha, D.	077267	March 2006	S.S.L.C.	ந.க. எண் 300159/பி6(1)/2018, 15-10-2019.
2	G. Deepan	071546	March 2005	S.S.L.C.	Do.
3	Suviseehamuthu, J.	048652	April 1991	S.S.L.C.	Do.
4	K. Kanagaveni	071841	April 2006	S.S.L.C.	Do.
5	S. Ponnulakshmi	054143	March 1996	S.S.L.C.	Do.
6	V. M. Tamilathban	084499	March 2009	S.S.L.C.	Do.
7	Krishna Jeyanatham	080138	March 2005	S.S.L.C.	Do.
8	Sathiarani	076526	April 2000	S.S.L.C.	Do.
9	Nagarajan, S.	046197	March 1994	S.S.L.C.	Do.
10	K. Prema	0250884	March 1984	S.S.L.C.	Do.
11	M. Reena Charies, M. A.	061619	April 1999	S.S.L.C.	Do.
12	J. Mathan	072902	April 2001	S.S.L.C.	Do.
13	S. Selvalingam	1088384	March 2014	S.S.L.C.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Vikrangovil:					
14	M. Rajeswari	1048062	March 2011	S.S.L.C.	ந.க. எண் 300159/பி6(1)/2018, 15-10-2019.
Theni:					
15	M. Vijaya	141331	April 2004	S.S.L.C.	Do.
16	Pandiselvam, A.	189028	April 2003	S.S.L.C.	Do.
Vellore:					
17	N. Uma Sundari	097117	March 1993	S.S.L.C.	Do.
Devakottai:					
18	A. Ajitha	1173400	March 2013	S.S.L.C.	Do.
19	K. Nivek	1183889	April 2012	S.S.L.C.	Do.
Valliyur:					
20	R. Latha Rani	29626	April 1984	S.S.L.C.	Do.
Sivagangai:					
21	Marimuthu, O.	1230893	March 2011	S.S.L.C.	Do.
Mellur:					
22	Jegatheesan	606378	March 2000	S.S.L.C.	Do.
Nagerkovil:					
23	C. Rajeesh Garan	032219	March 2008	S.S.L.C.	Do.
Thuckalay:					
24	Praveen Vensv	007053	March 1999	S.S.L.C.	Do.
25	Vinesh, M.	95871	March 2007	S.S.L.C.	Do.
Tuticorin:					
26	Kanantha Kumar	006211 407743 408000 405174	March 1982 October 1982 March 1983 March 1984	S.S.L.C.	Do.
Thakkalai:					
27	Reges Rajan, I.	012312	March 2006	S.S.L.C.	Do.
Ramanathapuram:					
28	K. Priya	072762	March 1992	S.S.L.C.	Do.
Virudhunagar:					
29	Ganesh Kumar, T.	133811	March 2008	S.S.L.C.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Devakottai:					
30	M. Priyanga	110961	March 2008	S.S.L.C.	ந.க. எண் 300159/பி6(1)/2018, 15-10-2019.
31	Udhaya Kumar, M.	112166	March 2006	S.S.L.C.	Do.
32	A. Arockia Joel	114901	March 2011	S.S.L.C.	Do.
33	A. Anitha Mary	072600	March 1995	S.S.L.C.	Do.
34	Kaleeswaran, T.	2038265	March 2015	S.S.L.C.	Do.
35	C. Priyanka, C.	1129749	March 2011	S.S.L.C.	Do.
Theni:					
36	M. Mutheeswaran	1156182	March 2011	S.S.L.C.	Do.
Uthamapalayam:					
37	Gladson Sampaol	2029054	March 2015	S.S.L.C.	Do.
38	O. Bharathikumar	141619	March 2006	S.S.L.C.	Do.
39	V. Nivaskumar	8004333	June 2018	S.S.L.C.	Do.
Private:					
40	S. V. Uma Mageswari	196297	April 2008	S.S.L.C.	Do.
Ramanathapuram:					
41	S. Pradeepa	1165421	March 2013	S.S.L.C.	Do.
Melur:					
42	M. Neela	103829	March 2013	S.S.L.C.	Do.
Kovilpatti:					
43	T. Mallika	048628	June 1998	S.S.L.C.	Do.
44	N. Jelvalakshmi	069391	March 2003	S.S.L.C.	Do.
45	L. Marisamy	020335	March 1986	S.S.L.C.	Do.
46	Subbulakshmi, A.	058504	March 2001	S.S.L.C.	Do.
Madurai:					
47	V. Ananthavalli	125387	March 1997	S.S.L.C.	Do.
48	Krishna Ganesh Sri	206589	March 1999	S.S.L.C.	Do.
49	Rohini M	866395	April 2008	S.S.L.C.	Do.
50	M. Kannan	712373	April 2004	S.S.L.C.	Do.
51	A. Steffi Gnanamuthu	1197389	March 2011	S.S.L.C.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Madurai-cont.					
52	N. Muthupandiammal	167599	March 2003	S.S.L.C.	ந.க. எண் 300159/பி6(1)/2018, 15-10-2019.
53	Bavani B	1204940	March 2011	S.S.L.C.	Do.
54	K. Aiswarya	180246	March 2007	S.S.L.C.	Do.
55	R. T. Selvakumar	154508	March 2008	S.S.L.C.	Do.
56	Sathish Kumar S	1281934	March 2013	S.S.L.C.	Do.
Melur:					
57	K Nithil Karthi	865858	March 2009	S.S.L.C.	Do.
58	Lavanya N M	167283	March 2007	S.S.L.C.	Do.
Ramanathapuram:					
59	Ganesan S	109996	March 2010	S.S.L.C.	Do.
60	R Abimanyu	2017070	March 2015	S.S.L.C.	Do.
Private:					
61	Swethajayalakshme	5049528	March 2018	S.S.L.C.	Do.
Palani:					
62	Kumar C	173044	April 2004	S.S.L.C.	Do.
63	P Kamalaveni	123143	April 1997	S.S.L.C.	Do.
64	K Hemalatha	103035	April 1991	S.S.L.C.	Do.
65	A Celine Mary	070903	March 19	S.S.L.C.	Do.
66	S Danush Skand	1665648	March 2014	S.S.L.C.	Do.
Sivakasi:					
67	Angala Eswari A	1218914	March 2013	S.S.L.C.	Do.
68	G. Mariappan	061242	March 1988	S.S.L.C.	Do.
69	A. Pandiya Raj	1213366	March 2012	S.S.L.C.	Do.
Thirumangalam:					
70	K. Parthiban	073135	March 1984	S.S.L.C.	Do.
Tuticorin:					
71	T. K. Roobini	073135	March 20	S.S.L.C.	Do.
72	K. Dharmar	102860	March 20	S.S.L.C.	Do.
Theni:					
73	C. Vanitha	140786	March 2014	S.S.L.C.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Tuticorin:					
74	Muthukaruppan, V.	1157867	April 2011	S.S.L.C.	ந.க. எண் 300159/பி6(1)/2018, 15-10-2019.
Valliyur:					
75	S. Sumathi	030050	March 2001	S.S.L.C.	Do.
Tuticorin:					
76	Saravanan M	1040792	April 2017	S.S.L.C.	Do.
Thiruppathur:					
77	K Umamaheswarn	080565 642872	April 1998 March 1999	S.S.L.C.	Do.
78	Ponnalagi M	106895	April 200	S.S.L.C.	Do.
79	W Malaathi	1289415	March 2013	S.S.L.C.	Do.
Palani:					
80	Anguprasanth M	1646524	March 2014	S.S.L.C.	Do.
Sivagangai:					
81	Rajadurai H	109513	March 2002	S.S.L.C.	Do.
82	K Amravathi	120049	March 2007	S.S.L.C.	Do.
83	Sudhan, N.	109009	March 2005	S.S.L.C.	Do.
84	D Theivanai	069425	April 1993	S.S.L.C.	Do.
Devakottai:					
85	AL Muthu	054516	March 1987	S.S.L.C.	Do.
86	Poovarasi P	857817	March 2007	S.S.L.C.	Do.
Tirunelveli:					
87	V Subhashini	042975	March 1996	S.S.L.C.	Do.
88	S Krishnan	5053287	March 2018	S.S.L.C.	Do.
89	Subash Chandra Kanth	1061433 9101509	March 2014 March 2016	S.S.L.C.	Do.
90	M Priya	047389	March 1999	S.S.L.C.	Do.
Tuticorin:					
91	P Mahesh	1085928	March 2013	S.S.L.C.	Do.
92	A Chandran	056604	March 1998	S.S.L.C.	Do.
93	K Santhana Selvi	078264	April 2004	S.S.L.C.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Private:					
94	Sathivel K	2134586	March 2015	S.S.L.C.	ந.க. எண் 300159/பி6(1)/2018, 15-10-2019.
95	E. Divya	9803050	March 2017	S.S.L.C.	Do.
96	Juswin K	1090158	March 2016	S.S.L.C.	Do.
Tuticorin:					
97	Leyandar David R	1074906	March 2011	S.S.L.C.	Do.
98	V Pradeepkumar	1076017	March 2011	S.S.L.C.	Do.
99	J Pattani	051598	April 1992	S.S.L.C.	Do.
100	Suviseshamuthu J	454615	October 1991	S.S.L.C.	Do.
101	Sundara Perumal K	202923	March 1999	S.S.L.C.	Do.
102	T Channa Durai	049605	March 1996	S.S.L.C.	Do.
103	T Murugammal	082380	March 2008	S.S.L.C.	Do.
104	Shiny T	1087110	April 2012	S.S.L.C.	Do.
Theni:					
105	N Senthil Kumaran	411134 360766	October 1989 October 1990	S.S.L.C.	Do.
Melur:					
106	Surya S	1604675	March 2014	S.S.L.C.	Do.
Sivakasi:					
107	G Dhanalakshmi	064692	March 1984	S.S.L.C.	Do.
108	A Mano	1568333	March 14	S.S.L.C.	Do.
Kuzhithurai:					
109	Ravikumar C S	589536	October 1986	S.S.L.C.	Do.
No. VI(2)/103/2019.					
ஓரத்தநாடு:					
1	Selvi. S	451847	March 2003	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
2	N. Ramkumar	4167928	March 2015	S.S.L.C.	Do.
3	Pradeepa. A	518835	March 2008	S.S.L.C.	Do.
4	Arthi. T	520260	March 2008	S.S.L.C.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
திருக்கோவிலூர்:					
5	Praveen. K.	3036471	March 2014	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
6	M. Kandan	157154	March 1984	Do.	Do.
7	Jeyalakshmi, N.	593948	March 2009	Do.	Do.
8	N. Adhilakshmi	557241	March 2007	Do.	Do.
9	A. Keerthi	336836	March 1996	Do.	Do.
10	Dinakaran. S.	5019600	March 2015	Do.	Do.
விழுப்புரம்:					
11	Gowthami, M.	584081	March 2008	Do.	Do.
மயிலாடுதுறை:					
12	Kumanan. J.	339866	March 2000	Do.	Do.
13	A. Subha	373851	March 2002	Do.	Do.
14	S. Kalaimani	302051	March 1995	Do.	Do.
15	T. Venkatachalpathy	305797	April 1998	Do.	Do.
விழுப்புரம்:					
16	R. Kalpana	1784580	April 2012	Do.	Do.
திருக்கோவிலூர்:					
17	R. Geetha	495402	April 2004	Do.	Do.
18	Saranya, B.	5659038	March 2018	Do.	Do.
திருச்செங்கோடு:					
19	Ranjithbabu. R.	1474918	April 2012	Do.	Do.
வடலூர்:					
20	Baskaran. R.	3663871	March 1996	Do.	Do.
21	Jayaprakash. P.	848800	April 2004	Do.	Do.
22	Manimegalai. R.	674689 532976	} September 2006 April 2004 }	Do.	Do.
நாகப்பட்டினம்:					
23	Senthil Kumar. I.	1766169	March 2013	Do.	Do.
24	Gunaselvi. G.	426743	March 2003	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
நாகப்பட்டினம்—தொடர்ச்சி					
25	Sabiq Alaudeen. B.	349771	March 2000	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
26	Padmavathi. B.	240616	March 1987	Do.	Do.
விருதாச்சலம்:					
27	Beemaroo. R.	1018473	September 2011	Do.	Do.
28	Vathiraj. P.	133299	April 1982	Do.	Do.
29	Barathiraja. K.	627024	March 2009	Do.	Do.
30	Padmavathi. K.	513654	April 2004	Do.	Do.
31	Natarajan. K.	222006	March 1996	Do.	Do.
32	A. Gunasekaran	527546	March 2003	Do.	Do.
காஞ்சிபுரம்:					
33	Balaji. R.	2204524	March 2013	Do.	Do.
34	Prema. L.	652362	March 2005	Do.	Do.
செங்கல்பட்டு:					
35	Sriram. S.	1881339	March 2016	Do.	Do.
குரோம்பேட்டை:					
36	Jeevapriya. S.	1877332	March 2016	Do.	Do.
திருச்செங்கோடு:					
37	Kavitha. M.	2173176	March 2014	Do.	Do.
கடலூர்:					
38	V. Pradheep Charles	582829	March 1996	Do.	Do.
திருச்செங்கோடு:					
39	Malarvizhi. M.	370484	March 2009	Do.	Do.
தஞ்சாவூர்:					
40	C. Vinodh Kumar	343551	March 1999	Do.	Do.
விழுப்புரம்: Private					
41	Nandhakumar. D.	848775	March 2010	Do.	Do.
காஞ்சிபுரம்: Private					
42	Vinoth. K.	1973854	April 2012	Do.	Do.
விழுப்புரம்: Private					
43	M. Kumar	421436	March 2000	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
தஞ்சாவூர்—Private:					
44	S. Abisheik	3033212	June 2015	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
ஓசூர்:					
45	V. Nagaraj	157168	March 1986	Do.	Do.
விழுப்புரம்—Private:					
46	V. Divya	5043570	March 2015	Do.	Do.
47	Vasantha Kumar. S.	333603	March 1995	Do.	Do.
48	Shameera Begam	1899699	March 2013	Do.	Do.
ஓரத்தநாடு:					
49	Ashok Gunaseelan. W.	488424	March 2006	Do.	Do.
மத்தூர்:					
50	Vinith. S.	3216973 3021480	March 2015 June 2015	Do.	Do.
51	C. Murugan	575585 706715	October 1998 March 1999	Do.	Do.
சிதம்பரம்:					
52	J. Viswanathan	1840590	April 2012	Do.	Do.
53	M. Jayalakshmi	483715	March 2002	Do.	Do.
54	J. Kowsalya	281289 523120	March 1989 October 1989	Do.	Do.
கூடலூர்:					
55	Vanitha. G.	1353475	March 2013	Do.	Do.
56	Thilagaraj. G.	237026	March 2010	Do.	Do.
57	M. Chithraselvi	226961	March 2009	Do.	Do.
58	P. Jayaseelan	107478	March 1989	Do.	Do.
நாமக்கல்:					
59	R. Amuthavalli	193755	March 1996	Do.	Do.
60	P. Dhanavel	204437	April 1992	Do.	Do.
61	N. Prabhakaran	316116	March 2005	Do.	Do.
62	Ananth. D.	196749	March 1996	Do.	Do.
63	Kalaiselvi. M.	268208	March 2002	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
நாமக்கல்:—தொடர்ச்சி					
64	C. Karthikeyan	3188294	March 2015	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
65	Sadam Hussien	1378968	March 2011	Do.	Do.
வடலூர்:					
66	Ramamoorthy. U.	652897	March 2009	Do.	Do.
67	T. Maheswari	353774	March 1995	Do.	Do.
68	Alevander. C.	857275	March 2006	Do.	Do.
69	Sankarraj. S.	1943188	March 2013	Do.	Do.
கிருஷ்ணகிரி:					
70	Harish Kumar. B.	1406335	March 2011	Do.	Do.
71	Kalaiselvi. R.	200653 } 526799 } 474809 }	March 1983 } October 1984 } March 1984 }	Do.	Do.
கும்பகோணம்:					
72	Prithivi Raj. U.	1711438 } 1182202 }	April 2012 } June 2012 }	Do.	Do.
கடலூர்:					
73	B. Vijayalakshmi	633173	March 2009	Do.	Do.
74	M. Murali Krishnan	811947	March 2011	Do.	Do.
75	Sabapathy. N.	5689127	March 2018	Do.	Do.
76	Ramanan. D.	911756	March 2008	Do.	Do.
77	Selvi. E.	290196	March 1990	Do.	Do.
78	D. Lakshmi	471989	March 2001	Do.	Do.
79	M. Ramamurthi	454276 } 377408 }	October 1997 } April 1997 }	Do.	Do.
80	Shanthini. J.	591052	March 2007	Do.	Do.
81	Sivasankari. V.	608012	March 2009	Do.	Do.
82	Suresh. D.	461870	March 2001	Do.	Do.
83	Stephen Raj. R.	660435	March 2010	Do.	Do.
84	Umamaheswari. V.	575671	March 2007	Do.	Do.
85	Devi. A.	572652	March 2006	Do.	Do.
86	C. Palaniappan	459098	March 2001	Do.	Do.
அரூர்:					
87	D. Palani	167544 } 419009 } 479535 }	March 1987 } October 1990 } April 1991 }	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
அருள்—தொடர்ச்சி:					
88	N. Indumathi	595862 253500	October 1999 March 1999	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
89	Ashokan. A.	1525845 1150655	April 2012 June 2012	Do.	Do.
சிதம்பரம்:					
90	S. Ponni	396373 653424 660562	April 1998 October 1999 October 2000	Do.	Do.
91	K. Deepthika	1735762	March 2016	Do.	Do.
92	Raviraj. R.	1952589	March 2013		
93	T. Sathya Seelan	428978	March 2000	Do.	Do.
94	Anoosha Rathna. V.	878297	March 2010	Do.	Do.
நாமக்கல்:					
95	Keshore Kumar. S.	3186118	March 2015	Do.	Do.
தருமபுரி:					
96	Sathish Kumar. G.	857648	March 2010	Do.	Do.
97	M. Salammal	330085	March 2003	Do.	Do.
98	V. Kavitha	587349	October 2001	Do.	Do.
கும்பகோணம்:					
99	P. Selvaraj	446165	April 1996	Do.	Do.
திருவாரூர்:					
100	Karthika. R.	460182	March 2006	Do.	Do.
கிருஷ்ணகிரி:					
101	Asha. S.	839553	March 2006	Do.	Do.
கடலூர்:					
102	M. Neelavathi	613033	March 2008	Do.	Do.
103	Aravindh. N.	666128	March 2010	Do.	Do.
தருமரி:					
104	Tamil. E.	403759	March 2009	Do.	Do.
பட்டுக்கோட்டை:					
105	Prakash Raja. M.	2654798	March 2014	Do.	Do.
புதுக்கோட்டை:					
106	Prem Kumar. V.	367194	March 2006	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
புதுக்கோட்டை—தொடர்ச்சி:					
107	Sangari. M.	384578	March 2007	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
108	B. Hariharan	1651537	March 2013	Do.	Do.
109	R. Rathika	362623	March 2005	Do.	Do.
110	R. Jerlin	1673484	March 2013	Do.	Do.
111	M. Maheswari	357003	March 2003	Do.	Do.
112	M. Balasubramanian	346995	June 2004	Do.	Do.
நாகப்பட்டினம்:					
113	T. Srividhya	4117671 } 3028931 }	March 2015 } June 2015 }	Do.	Do.
114	V. Geetha	295820	March 1996	Do.	Do.
115	Kalaiselvan. R.	1765655	March 2013	Do.	Do.
திருச்செங்கோடு:					
116	Nivrutha. C.	276684	March 2002	Do.	Do.
117	Gobinath. R.	323822	March 2006	Do.	Do.
பட்டுக்கோட்டை:					
118	P. Ponnusamy	330516	April 1998	Do.	Do.
நீலகிரி: Private:					
119	K. Sheela	436066 } 425519 }	March 1989 } October 1989 }	Do.	Do.
ஈரோடு: Private:					
120	Pravin Kumar. C.	883770	March 2007	Do.	Do.
நாகப்பட்டினம்:					
121	Thulasi Raman. T.	313047	April 1998	Do.	Do.
122	T. Karthik	515200	March 2009	Do.	Do.
123	H. Karthi	539942	March 2010	Do.	Do.
124	Pazhanisami. S.	232363	April 1990	Do.	Do.
125	Nivetha. Y.	2619361	March 2014	Do.	Do.
கடலூர்: Private:					
126	Iyappan. P.	580657	March 2006	Do.	Do.
தருமபுரி:					
127	C. Premalatha	252648	March 1999	Do.	Do.
128	R. Deepika	410487	March 2009	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
தருமபுரி—தொடர்ச்சி					
129	M. Sujith	331566	March 2003	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
130	V. Saruthi	1578534	March 2013	Do.	Do.
131	K. Vidhyasakar	901272	March 2009	Do.	Do.
132	C. Jabakumar	891958	March 2010	Do.	Do.
திருச்செங்கோடு:					
133	Thangamani. A.	364319	March 2009	Do.	Do.
134	T. Sneka	1421051	March 2016	Do.	Do.
135	R. Gokul Raja	352432	March 2008	Do.	Do.
136	S. Suguna	897440	March 2009	Do.	Do.
137	A. Gayathri	891400	March 2008	Do.	Do.
138	S. Dhanasekaran	220427	April 1998	Do.	Do.
விருதாச்சலம்:					
139	Rajarajan. S	917655	March 2009	Do.	Do.
கடலூர்:					
Private:					
140	P. Chelladurai	424100	March 2000	Do.	Do.
மயிலாடுதுறை:					
141	Sivamoorthy. S.	386019	March 2008	Do.	Do.
கும்பகோணம்:					
142	S. Kiruba Karan	3032602	June 2015	Do.	Do.
புதுக்கோட்டை:					
Private:					
143	R. Usha	346127	April 2004	Do.	Do.
சென்னை:					
Private:					
144	D. Srinivasan	246830	April 1998	Do.	Do.
விழுப்புரம்—Private:					
145	Venkata Krishnan. S.	1890433	March 2013	Do.	Do.
காஞ்சிபுரம்:					
146	Velumani. A.	336723	April 1990	Do.	Do.
செஞ்சி:					
Private:					
147	P. Selvam	182686	March 1981	Do.	Do.
148	D. Rajadurai	3002628	March 2014	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
தஞ்சாவூர்					
Private:					
149	Robert Rajasekar. Y.	349678	March 1999	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
காஞ்சிபுரம்					
Private:					
150	E. Gomathi	1815445	March 2011	Do.	Do.
விழுப்புரம்:					
151	Balakumaran. P.	220454	April 1998	Do.	Do.
152	Hemalatha. A.	612480	April 2010	Do.	Do.
153	Anandharaj. A.	589539	March 2009	Do.	Do.
154	P. Kamaraj	517521	March 2006	Do.	Do.
155	A. Antony Abilash	1649922 1178798	March 2011 June 2011	Do.	Do.
156	P. Pushpavathi	401441	March 2000	Do.	Do.
கும்பகோணம்:					
157	Barathan. G.	796852	March 2011	Do.	Do.
158	Jenithamary. J.	373792	March 2000	Do.	Do.
தருமபுரி					
Private:					
159	R. Pradeepchandrankanth	833641	March 2003	Do.	Do.
160	Divya. R.	923780	April 2007	Do.	Do.
161	K. Arun Kumar	708089	March 2007	Do.	Do.
162	V. Saravanan	833193	March 2002	Do.	Do.
இலுப்பூர்:					
163	Venkatesamurugasen. S.	903529	March 2009	Do.	Do.
தருமபுரி:					
164	Tamilselvi. T.	322230	March 2003	Do.	Do.
கூடலூர்:					
165	Kaladevi. N.	236498	March 2010	Do.	Do.
செஞ்சி:					
166	Divya. P.	1778490	April 2012	Do.	Do.
167	Mary Sophiya	341807	April 1997	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
	விழுப்புரம் Private:				
168	Ramadoss. E.	426103	March 2001	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
	காஞ்சிபுரம் Private:				
169	Elakiya. S.	923413	March 2008	Do.	Do.
	கிருஷ்ணகிரி Private:				
170	M. Santhsh Kumar	377128	March 2009	Do.	Do.
	கடலூர் Private:				
171	Sakthivel. B.	604649	March 2008	Do.	Do.
	காஞ்சிபுரம் Private:				
172	Gowthaman. M.	749357	March 2009	Do.	Do.
173	Dinesh. N.	1838165	March 2017	Do.	Do.
	நாமக்கல் Private:				
174	V. Sathish	2183743	March 2014	Do.	Do.
	தருமபுரி				
175	L. Nagammal	356068	March 2006	Do.	Do.
	நாமக்கல்				
176	Deepika. R.	3193726	March 2015	Do.	Do.
177	Isvariya. S.	1383022	March 2011	Do.	Do.
178	Ajith Kumar. R.	1383918	March 2011	Do.	Do.
179	Sathiya. J.	318734	March 2006	Do.	Do.
180	M. Prathap	367780	March 2009	Do.	Do.
181	S. Intherun	1546422	March 2013	Do.	Do.
182	M. Arivazhagan	298144	March 2003	Do.	Do.
183	K. Surya	2163610	March 2014	Do.	Do.
184	Sabarichelvan. M.	896312	March 2009	Do.	Do.
185	K. Prathibhadevi	892041	March 2008	Do.	Do.
186	S. Devi	2161464	March 2014	Do.	Do.
187	P. Vidhya	312411	March 2005	Do.	Do.
188	Gowtham. E	1527879	March 2013	Do.	Do.
189	R. Mohanraj	1479508	April 2012	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
நாமக்கல்—தொடர்ச்சி					
190	Prabhu. K.	263430	March 2001	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
191	S. Ramamoorthi	196510	March 1996	Do.	Do.
192	S. Vinoth	3190995	March 2015	Do.	Do.
193	M. Saravanan	291662	April 2004	Do.	Do.
194	P. Gokulraj	382732	March 2010	Do.	Do.
வருப்பட்டாளம்					
195	Padmavathi. K.	374589	Jun 2004	Do.	Do.
இலுப்பூர்:					
196	S. Karthikeyan	2518963	March 2014	Do.	Do.
புதுக்கோட்டை:					
197	Shakunthala Devi. P.	264333	March 1999	Do.	Do.
198	H. Shakubar Nisha	229768	April 1993	Do.	Do.
199	A. Abdul Majeeth	1662415	March 2013	Do.	Do.
200	Ilakkia. P.	433087	March 2009	Do.	Do.
201	M. Eirfana	1461075	March 2011	Do.	Do.
தஞ்சாவூர்:					
202	C. Muthu Kumar	551028	March 2009	Do.	Do.
203	Arularasi. I.	153788	March 1980	Do.	Do.
204	Y. Alphinraj	4178711	March 2015	Do.	Do.
205	Balamurugan. G.	1723827	April 2015	Do.	Do.
206	B. Gayathri	4180800	April 2015	Do.	Do.
207	Vijaya Basker. K.	315069	April 1997	Do.	Do.
208	K. Manikandan	1825178	March 2013	Do.	Do.
209	Sangeeth. J.	1834083	March 2013	Do.	Do.
210	S. Sundaresan	127602	March 1985	Do.	Do.
211	T. Shanmuganath	674702	March 2002	Do.	Do.
212	M. Dhilshath	456945	March 2003	Do.	Do.
காஞ்சிபுரம்:					
Private:					
213	Mohan Raj. S.	1999352	April 2012	Do.	Do.
214	R. Logeshwari	1864089	March 2016	Do.	Do.
215	C. Dhanammal	431172 704800 690007 4858101	April 1997 April 1998 October 1998 October 1997	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
காஞ்சிபுரம்—தொடர்ச்சி					
Private:					
216	Saravanan. G.	632837	March 2003	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
217	J. Mahalakshmi	4011013	April 2014	Do.	Do.
218	D. Priya	851211	March 2010	Do.	Do.
திருவாரூர்:					
219	R. Raja Sekar	360840	March 2000	Do.	Do.
220	T. Nithilavalli	150471	March 1998	Do.	Do.
காஞ்சிபுரம்:					
Private:					
221	V. Praanthaman	183312 436196 428787	March 1981 October 1981 March 1982	Do.	Do.
புதுக்கோட்டை:—					
222	L. Krishnaveni	189964	March 1990	Do.	Do.
223	A. Iswariya	429042	March 2014	Do.	Do.
காஞ்சிபுரம்:					
Private:					
224	Arun Surya. B.	861603	April 2004	Do.	Do.
சென்னை:					
Private:					
225	Abirami. R.	868851	March 2010	Do.	Do.
தருமபுரி:—					
226	Sivallingam. M.	164910	March 1987	Do.	Do.
227	Saisaranya. M.	1431977	March 2011	Do.	Do.
கூடலூர்:					
Private:					
228	Vijaya Kumar. U.	1936055	March 2011	Do.	Do.
குரோம்பேட்டை:					
Private:					
229	B. Ishwarya	232848	April 1998	Do.	Do.
நாகப்பட்டினம்:—					
230	Bairavi. R.	1588870	March 2017	Do.	Do.
231	Santhosh. K.	1597385	March 2016	Do.	Do.
232	Reventhan. G.	1761639	March 2013	Do.	Do.
233	M. Balaji	484202	March 2008	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
	நாகப்பட்டினம்:—தொடர்ச்சி				
234	Renu. K.	614511	October 1999	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
235	Menakshi. R.	1666106	April 2012	Do.	Do.
236	M. Baranitharan	382347	March 2002	Do.	Do.
237	Manikandan. K.	483213	March 2008	Do.	Do.
	குரோம்பேட்டை: Private				
238	Akash. V.	1985247	April 2012	Do.	Do.
	தஞ்சாவூர்:				
239	Santhsh. R.	459992	March 2005	Do.	Do.
	Private:				
240	Stepen Yesaiah. P.	360255 } 581909 }	April 1994 } March 1995 }	Do.	Do.
	விழுப்புரம்: Private				
241	Kaviya. K.	1695326	March 2016	Do.	Do.
	நாமக்கல்: Private				
242	Rambalaji. S.	1466450	March 2013	Do.	Do.
	நாகப்பட்டினம்:				
243	T. Kasthuri	1552593	March 2011	Do.	Do.
244	D. Syed Sulthan Beevi	468265	March 2007	Do.	Do.
	கிருஷ்ணகிரி:				
245	Anusuya. A.	1507782	April 2012	Do.	Do.
	காஞ்சிபுரம்: Private				
246	L. Saranya	2164190	March 2013	Do.	Do.
	குரோம்பேட்டை: Private				
247	N. Manjula	504451	April 1978	Do.	Do.
	புதுக்கோட்டை:—				
248	R. Neela Kandan	2502364	March 2014	Do.	Do.
249	Kala. S.	306653	March 2001	Do.	Do.
250	C. Rajesh	425607	March 2009	Do.	Do.
251	Shanmuga Sundaram. K.	880154	March 2009	Do.	Do.
252	Vignesh. K.	1674281 3027299	March 2013 June 2014	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
தஞ்சாவூர்:					
253	R. Yagnaswamy	130920	March 1975	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
254	R. Prakashraj	2657847	March 2014	Do.	Do.
255	S. Vivek	1712133	April 2012	Do.	Do.
256	R. Jeeva	2673576	March 2014	Do.	Do.
257	R. Nagamuthu	398863	March 2002	Do.	Do.
258	S. Sagayamary	244613	March 1989	Do.	Do.
259	N. Praveena	579028	March 2010	Do.	Do.
260	Parthiban. K.	1707359	April 2012	Do.	Do.
261	Malathi. S.	311811	April 1992	Do.	Do.
262	Shalini. J.	547016	March 2009	Do.	Do.
263	Vinoth Kumar. M.	1604105	March 2011	Do.	Do.
264	Sathish Kumar. S.	579335	March 2010	Do.	Do.
265	Prasanna Kumar. P.	901510	March 2007	Do.	Do.
266	Vijay. V.	18191301	March 2013	Do.	Do.
267	Latha. G.	269869	April 1994	Do.	Do.
268	Harish Kumar. D.	5619298	March 2018	Do.	Do.
269	Priyanka. K.	2671094	March 2014	Do.	Do.
270	Aswinpriya. K.	2627026	March 2014	Do.	Do.
271	Devendran. J.	403273	March 2002	Do.	Do.
272	Arulselvam. A.	567948	March 2010	Do.	Do.
273	Sathya Priya Remuraim	894592	March 2002	Do.	Do.
புதுக்கோட்டை:					
274	V. Jeyapal	259734	April 1998	Do.	Do.
275	Arokiya Sialin. C.	1672416	March 2013	Do.	Do.
276	G. Amandhi	204029	March 2016	Do.	Do.
277	M. Tamiz Vendan	798602 431978 832769 889481	March 2005 July 2005 March 2006 March 2007	Do.	Do.
கமுதி: Private					
278	A. Murugeswari	504243	March 1999	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
குன்னூர்:					
279	Getsolin Libina	131856	April 1994	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
ஓசூர்:					
280	T. Nagaraj	1138501	June 2011	Do.	Do.
Private:					
281	S. Rafi	439484	April 1992	Do.	Do.
இலுப்பூர்:					
282	M. Nirmala Arockia Raj	A228161	March 1996	Do.	Do.
சென்னை:					
Private:					
283	D. Nithya	865183	March 2002	Do.	Do.
கடலூர்:					
Private:					
284	G. Mahalakshmi	212892	April 1993	Do.	Do.
விழுப்புரம்:					
Private:					
285	Vijayalakshmi. V	560525	March 2007	Do.	Do.
தஞ்சாவூர்:					
286	Kavitha. N.	377627	March 2000	Do.	Do.
287	Naveen Kumar M	1725133	April 2012	Do.	Do.
288	J. Ajayyadv	2678401	March 2014	Do.	Do.
289	Manikandan. J	2651673	March 2014	Do.	Do.
கிருஷ்ணகிரி:					
290	Pandiyarajan. R	1558649	March 2013	Do.	Do.
291	Sangamithra. S	3222111	March 2015	Do.	Do.
292	M. Hajira	1499501	April 2012	Do.	Do.
293	Saravana Kumar. M. K	411045	March 2010	Do.	Do.
294	Gopi. G	1462848	March 2016	Do.	Do.
295	Dharani. S	1402987	March 2011	Do.	Do.
296	Naveen Kumar. E	774104	March 2011	Do.	Do.
297	Agasiya, S. R	3219985	March 2015	Do.	Do.
298	V. Venkatasalam	413262	April 1990	Do.	Do.
தருமபுரி:					
299	N. Durai Vignesh	2238011	March 2014	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
தருமபுரி—தொடர்ச்சி					
300	G. Durgadevi	1437369	March 2011	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
301	R. Vijayaraji	390276	March 2008	Do.	Do.
302	S. Thirugnanamy	495118	October 1991	Do.	Do.
303	R. Balakrishnan	211968	April 1994	Do.	Do.
304	Satheskumar. M	422000	March 2010	Do.	Do.
305	Prabakaran. V	334939	March 2005	Do.	Do.
306	Sriram. M	901448	March 2009	Do.	Do.
திருச்செங்கோடு:					
307	Muthubaby. M	308477	March 2005	Do.	Do.
திருவாரூர்:					
308	Sudhandraselvi S.	282715	April 1993	Do.	Do.
309	Maheswari D.	547787	March 2010	Do.	Do.
ஊட்டி:					
310	M. Sivasankaran	165328	March 2000	Do.	Do.
311	D. Sivananthan	135724	March 1996	Do.	Do.
312	H. Mohan	151248	April 1998	Do.	Do.
313	Samithra. S	1356495	March 2013	Do.	Do.
314	Nandha Kumar. M	1245396	March 2011	Do.	Do.
315	M. Manikandan	185664	March 2002	Do.	Do.
316	Shynu. H	132013	April 1993	Do.	Do.
317	B. Anitha	135880	April 1996	Do.	Do.
318	S. Barath	1358338	March 2013	Do.	Do.
319	Akil. U	2003172	March 2014	Do.	Do.
320	Sabarish. C	638287	March 2007	Do.	Do.
திருவாரூர்:					
321	Saravanan. K	355398	March 2000	Do.	Do.
322	Sundaresan. S	312356 } 522707 }	April 1997 } October 1998 }	Do.	Do.
323	J. Boomadevi	432801	March 2003	Do.	Do.
324	N. Sharmila	429777	April 2004	Do.	Do.
325	K. Kesavan	359755	March 2000	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
திருவாரூர்—தொடர்ச்சி					
326	M. Gopinath	4138321	March 2015	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
327	S. Manoj Kumar	2329032	April 1994	Do.	Do.
328	G. Punitha	290041	March 1996	Do.	Do.
329	G. Gowri	150488	March 1985	Do.	Do.
330	G. Sarulatha	3030037	June 2015	Do.	Do.
தஞ்சாவூர்:					
331	Thanuseela Begam. A	4146421	March 2015	Do.	Do.
332	Karikalan. K	364055 624337	March 2000 October 2000	Do.	Do.
333	P. Arun Bharathi	740437	March 1999	Do.	Do.
334	Roshini. U	1828262	March 2013	Do.	Do.
335	M. Malini	271167	April 1993	Do.	Do.
336	R. Vigneshwaran	667677	September 2007	Do.	Do.
337	M. Rajesh	456839	March 2005	Do.	Do.
விழுப்புரம்:					
338	S. Faimida	524721	March 2005	Do.	Do.
339	M. Vinoth	564159	March 2008	Do.	Do.
340	G. Senthil Kumar	553901	March 2007	Do.	Do.
Private:					
341	Sugumar. P	365791	March 1999	Do.	Do.
கடலூர்:					
Private:					
342	Naveen. L. J.	220834	March 1996	Do.	Do.
காஞ்சிபுரம்:					
Private:					
343	Jaisuraj. G	4036040	March 2014	Do.	Do.
ஊட்டி:					
344	Surendar. V	735515	March 2011	Do.	Do.
காஞ்சிபுரம்:					
Private:					
345	S. Subash	740075	March 2008	Do.	Do.
346	Habib Mohamed Zafarullah	597639	March 2001	Do.	Do.
347	P. Revathy	202427	September 1997	Do.	Do.
348	D. Chitra	617124	September 2006	Do.	Do.

சி.என்.சி எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
மதுரை:					
349	M. Aureils Jeerey. M.	2114338	March 2015	S.S.L.C.	ந.க. எண் 200017/பி6(2)/2019, 15-10-2019.
350	Kesavamoorthy	207266	April 2004	Do.	Do.
காஞ்சிபுரம்:—Private					
351	M. Subitha	2198476	March 2013	Do.	Do.
விழுப்புரம்:—Private					
352	Prabhakaran. B.	500282	April 2004	Do.	Do.
காஞ்சிபுரம்:					
353	J. Suryaprakash	414777 570002 557598	April 1993 October 1994 October 1996	Do.	Do.

செ. அமுதவல்லி,
செயலாளர்,
மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுமம் மற்றும்
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை-600 006.

சி.என்.சி எண்	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்	பதிவு / சான்றிதழ் எண்	மாதம் மற்றும் வருடம்	தேர்வின் விவரம்	கடித எண்ணும், தேதியும்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/104/2019.					
	K. Purushothaman Islamiya Teacher Traning Institute Kaniyur.	403797 27597 27366	April 1990	ஆசிரியர் கல்வி பட்டயம்	ந.க. எண் 280848/சி1/2019, 18-10-2019.
No. VI(2)/105/2019.					
	C. Sankar Thuya Nenja Secondary Grade Teachers Training Institute Kalavai N.A. Dt.	7128 B/PR 15239	April 1988	ஆசிரியர் கல்வி பட்டயம்	ந.க. எண் 238555/சி2/2019, 23-10-2019.
No. VI(2)/106/2019.					
	சென்னை: K. கல்யாண்	808127	ஜனவரி 2018	எட்டாம் வகுப்பு	ந.க. எண் 5002284/டி/2019, 17-10-2019.

சி.என்.சி எண்	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்	பதிவு / சான்றிதழ் எண்	மாதம் மற்றும் வருடம்	தேர்வின் விவரம்	கடித எண்ணும், தேதியும்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/107/2019.	திருவண்ணாமலை: தமிழ்ச்செல்வி, V.	909325 922553	April 2012 April 2013	எட்டாம் வகுப்பு	ந.க. எண் 060950/டி/2019, 17-10-2019.
No. VI(2)/108/2019.	சென்னை: தினகரன், D.	904017	January 2017	எட்டாம் வகுப்பு	ந.க. எண் 101727/டி/2019, 17-10-2019.
No. VI(2)/109/2019.	திருவள்ளூர்: R. கணேசன்	904750	January 2019	எட்டாம் வகுப்பு	ந.க. எண் 105224/டி/2019, 17-10-2019.
No. VI(2)/110/2019.	V. Tamilselvi	9800 034338/B 11287 041699/B	November 1987 November 1988	Emb (H) NW & DM (H)	ந.க. எண் 062598/டி/2019, 18-10-2019.
No. VI(2)/111/2019.	Suganthi, T.	251521 004585 211482 004495	Nov/Dec. 2015 Nov/Dec. 2015	EMB (H) NW & DM (H)	ந.க. எண் 122260/டி/2019, 18-10-2019.
No. VI(2)/112/2019.	Sundaram, M.	12481 010187/B	November 1984	Freeland Outline and Model Drawing (H)	ந.க. எண் 280857/டி/2019, 18-10-2019.

செ. அமுதவல்லி,
செயலாளர்,
மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுமம் மற்றும்
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை-600 006.